



## MODEL QUESTION PAPER: 2021-22

### PERIODIC TEST-1

### SECOND LANGUAGE TAMIL

CLASS: VIII

Max.Marks: 40

Duration: 1.5HRS

---

இக்கேள்வித்தாள் இரண்டு பகுதிகளைக் கொண்டது

PART - A (MCQ - 20 MARKS)

- 1.படித்தல் ( உரைநடைப்பகுதி,செய்யுள்) -10 மதிப்பெண்கள்
- 2.இலக்கணம் -10 மதிப்பெண்கள்

PART - B (DESCRIPTIVE -20 MARKS)

- 3.சிறுவினா (செய்யுள்) -6 மதிப்பெண்கள்
- 4.பெருவினா (உரைநடை) -8 மதிப்பெண்கள்
- 5.கடிதம் -6 மதிப்பெண்கள்

---

பகுதி: அ (MCQ -20 மதிப்பெண்கள்)

(படித்தல்: உரைநடைப்பகுதி,செய்யுள்)

- 1.பின்வரும் உரைநடைப் பகுதியைப் படித்துத்தொடர்ந்து வரும் பல்விடை வினாக்களுக்கு ஏற்ற விடைகளை எழுதுக. (5X1=5)

மனிதன் இயற்கையை விட்டு விலகி வந்ததுதான் முதன்மைக் காரணம்.

மாறிப்போன உணவு, மாசு நிறைந்த சுற்றுச்சூழல், மன அழுத்தம் இவை மூன்றும் குறிப்பிடத்தக்க காரணங்கள். சுற்றுச்சூழல் மாசு மற்றொரு காரணம்.

தன் உணவுக்காக வேறு எதைப்பற்றியும் கவலைகொள்ளாமல், நிலத்தை உரங்களாலும், பூச்சிக்கொல்லிகளாலும் நச்சுப்படுத்தலாம் என்ற அலட்சியமான எண்ணமும் மன அழுத்தமும், எது கேளிக்கை, எது குதூகலம், எது படிப்பு, எது சிந்தனை என்ற புரிதல் இல்லாமையும் கூடுதல் காரணங்கள் ஆகும். நம்முடைய வாழ்வியலைச் செம்மைப்படுத்துவதற்காக நாம் அறிவியல் அறிவை, மேம்பட்ட அறிவை வளர்த்தோம். ஆனால் நுண்ணறிவைத் தொலைத்துவிட்டோம். இயற்கையோடு இயைந்து வாழலாம் என்கிற அறிவை நாம் மறந்துவிட்டோம். இதுவே இன்றைக்குப் பல நோய்கள் பெருக மிக முக்கியமான காரணம் ஆகும்.

**வினாக்கள்:**

1.இன்றைக்கு நோய்கள் பெருகக் காரணம் என்ன?

அ) இயற்கையை விட்டு விலகுதல் ஆ) இடம் விட்டு இடம் பெயர்தல்

இ) கடல் உணவுகள்

2.நிலங்கள் நச்சு அடையக் காரணம் என்ன?

அ) நீர் இல்லாமல் இருத்தல் ஆ) பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்துதல்

இ) மரங்களை வெட்டுதல்

3.மாசு நிறைந்த சுற்றுச்சூழலால் உண்டாவது எது?

அ) நோய் உண்டாவது ஆ) துன்பம் உண்டாவது இ) மகிழ்ச்சி உண்டாவது

4.படி என்பது

அ) கற்றல் ஆ) சொல் இ) எழுத்து

5.நாம் எதை மறந்துவிட்டோம்.

அ) ஊருக்கு போவதை ஆ) நண்பர்களுடன் விளையாடுவது

இ) இயற்கையோடு வாழ்வதை

2.பின்வரும் செய்யுட் பகுதியைப் படித்துத்தொடர்ந்து வரும் பல்விடை வினாக்களுக்கு ஏற்ற விடைகளை எழுதுக.

(5X1=5)

சுத்தமுள்ள இடமெங்கும்  
சுகமும் உண்டு நீ அதனை  
நித்தம் நித்தம் பேணுவையேல்  
நீண்ட ஆயுள் பெறுவாயே.

வினாக்கள்:

1.பிரித்து எழுதுக : சுத்தமுள்ள -

அ) சுத்த+உள்ள ஆ) சுத்தம்+உள்ள இ) சுத்தமும் +உள்ள

2.உடல் நலத்தைப்பேணும் பழமொழி எது?

அ) அகத்தின் அழகு முகத்தில் தெரியும்

ஆ) நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்

இ) காற்றுள்ள போதே தூற்றிக்கொள்

3.சுத்தமுள்ள இடமெங்கும்.....உண்டு.

அ) சுகம் ஆ) இன்பம் இ) மகிழ்ச்சி

4.நீண்ட.....பெறுவாய்.

அ) ஆயுள் ஆ) வாழ்வு இ) மனம்

5.பொருள் தருக: நித்தம் நித்தம்-

அ) நாள்தோறும் ஆ) பார்த்து பார்த்து இ) வருக

### 3.இலக்கணம்

(10x1=10)

1."உ" என்னும் எழுத்தை ஒலிக்கும்போது ..... குவிகின்றன.

அ) இதழ்கள் ஆ) முயற்சி இ) தொடுவதால்

2.ஆய்த எழுத்து எதை இடமாகக் கொண்டு பிறக்கிறது.

அ) தலை ஆ) கழுத்து இ) மார்பு

3.நாக்கின் அடிப்பகுதி,மேல் வாய் அடிப்பகுதியைப் பொருந்துவதால் பிறப்பது.

அ) ய் ஆ) ல் இ) வ்

4.மலர்விழி எழுதினாள்.

அ) வினைச்சொல் ஆ) வினைமுற்று இ) குறிப்பு

5.முன்னிலையில் வருவது.

அ) ஏவல் வினைமுற்று ஆ) வியங்கோள் வினைமுற்று இ) வினைமுற்று

6.ஒரு செயலைச் செய்யுமாறு ஏவும் வினைமுற்று.....எனப்படும்.

அ) தெரிநிலைவினைமுற்று ஆ) குறிப்புவினைமுற்று இ) ஏவல் வினைமுற்று

7.எச்சம் எத்தனை வகைப்படும்

அ) 3 ஆ) 2 இ) 4

8.பாடிய பாடல்

அ) இறந்தகாலப் பெயரெச்சம் ஆ) நிகழ்காலப்பெயரெச்சம் இ) எதிர்காலப் பெயரெச்சம்

9.சிறிய கடிதம் இதில் "சிறிய" என்பதை எதை வெளிப்படுத்துகின்றது.

அ) காலத்தை ஆ) பண்பினை இ) செயலினை

10.வள்ளி படித்தனள் என்பது

அ) முற்றெச்சம் ஆ) வினையெச்சம் இ) பெயரெச்சம்

பகுதி:ஆ (DESCRIPTIVE -20 மதிப்பெண்கள்)

4.பின்வரும் செய்யுள் வினாக்களுள் எவையேனும் இரண்டனுக்கு மட்டும் விடை எழுதுக. (2x3=6)

1.தமிழ் எங்குப் புகழ் கொண்டு வாழ்கிறது?தமிழ் எவற்றை அறிந்து வளர்கிறது?

2.ஓடையின் பயன்களாக வாணிதாசன் கூறுவன யாவை?

3.கொல்லிமலை பற்றிப் பாடல் கூறும் செய்தி யாது?

4.நோயும் மருந்தும் பாடலின் நூல் வெளியை எடுத்து எழுதுக?

5.பின்வரும் உரைநடை வினாக்களுள் எவையேனும் இரண்டனுக்கு மட்டும் விடை எழுதுக. (2x4=8)

1.தமிழ் எழுத்துகளில் ஏற்பட்ட உருவ மாற்றங்களை எழுதுக?

2.ஓலைச்சுவடிகளில் நேர்கோடுகள்,புள்ளிகள் ஆகியவற்றைப் பயன்படுத்த இயலாமைக்குக் காரணம் என்ன?

3.எவையெல்லாம் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவை என்று சியாட்டல் கூறுகிறார்?

4.தமிழர் மருத்துவத்தின் சிறப்புகளாக மருத்துவர் கூறும் செய்திகளைத் தொகுத்து எழுதுக?

6.கொடுக்கப்பட்ட தலைப்புகளுள் ஒரு தலைப்பில் கடிதம் எழுதுக. (1x6=6)

1.விருதுப் பெற்ற உன் நண்பனைப் பாராட்டி ஒரு கடிதம் எழுதுக.

(அல்லது)

மாற்றுச் சான்றிதல் வேண்டி உன் பள்ளித் தலைமை ஆசிரியருக்கு ஒரு கடிதம் எழுதுக.

\*\*\*\*\*

